



இலக்கமுறை மின்னணுவியல் (டிஜிட்டல்)யுகத்தில் சமூக நீதிக்கான தகவல் பரிமாற்றம் சார்ந்த பன்னாட்டு கருத்தரங்கின் அறிக்கையிலிருந்து

பெண்களுக்கு எதிரான வன்முறையா, குழந்தைகளிடம் துர்நடத்தறதயா, வறுறையா, சிக்கல் அவிழ்த்தலா, சுயதீர்ணைணா, இனபவையா, புலம் பெயர்தலா, உறழ்ப்ொளர் ஁ற்றும் ஁ண்ணின் றைந்தர்களுக்கான உரிறைகளா, உடல்நலைா, நிலைா, வானிறல ஁ாற்஁ைா ஁ிரச்சிறன எதுவாயினும் ஁ெயனுள்ள தகவல் ஁ரி஁ாற்஁ை஁ின்஁ை ஁ன்றும் பசய்ய முடியாது.

நிறை வாழ்வு, கண்ணியம், நீதி இவற்றைக் குன்஁ைாது மைம்஁ுத்தி, சிந்தா஁ல் சிதைா஁ல் அறனவறயும் அறணத்துச் பசல்லும்முமுறையான அணுகுமுறையுறடய இலக்க முறை ஁ின்னணுவியல் (டிஜிட்டல்) பதாழில் நுட்஁ுற்றத உருவாக்குதல் இதற்கு அவசியம்.

அடிறைத்தறழயற்஁ை ஁ைாதானான கூட்டு வாழ்வுக்குத் மதறவயான சுய அதிகாரம், பொது வாழ்வில் அக்கறையுள்ள ஈடு஁ைாடு ஁ெர்஁ெர் பொறுப்புணர்வு இவற்஁ைின் அடி஁ெடிறடயில் பவளி஁ெறடயான, விவரை஁ிந்த குடியாட்சித் தன்றையுறடய விவாதத்தில் அறனவரும் ஁ங்மகற்க அனு஁ைதிக்கும் பகாள்றககள் றைக்கு அவசியம்.

தகவல் பரிமாற்஁ை உரிறமகளின் வரலாற்஁ைில் வவருன்஁ைய இக்ககாள்றககள் வடிவறமக்கும் புதியவதார் உலகில்:

- பதாடர்பு பகாள்ள, தகவல்தர, அறிவு ஁ரி஁ைா஁ை ஁வ்வாருவரும்

உரிறை பெறுகின்னார். தகவல் ெரிணைற்ைக் கட்டறைப்புகறளப் ெயன்ெடுத்தவதில் அறனவருக்கும் சரிசை வாய்ப்புடன் கட்டுொடற்ை எழுத்து, மெச்சுரிறையும் இதற்கு அவசியம்.

- தகவல் பதாடர்பு ெரிணைற்ை சமுதாயத்தில், குணைிப்பொக சிறுொன்றையினர், நலிந்த ெிரிவினருக்கான தனி அக்கறையுடன் ெங்குபெை

ஒவ்வொருவரும் உரிறை பெறுகின்னார். சிந்தாது, சிதைாது அறனவறையும் அறணத்துச் பசல்லும் ஊடகக்கட்டறைப்பு ெற்றும் இலக்கமுறை ெின்னணுவியல் (டிஜிட்டல்) தளங்களுக்கான ஆளுக இதற்கு அவசியம்.

- மநர்றையான ொகுொடற்ை பொதுத்தகவல் ெரிணைற்ை ஒவ்வொருவரும் உரிறை பெறுகின்னார். ெஅபநைறி வறரமுறைகள், பொறுப்பு, தவைான சித்தரிப்புகளுக்கு ஏற்ை ெரிகாரம் முதலியன இதற்கு அவசியம்.

- ஒவ்வொருவரும் கண்ணியமும், மரியொதையும் வெறுகின்றனர். ஊடகங்கள் மற்றும் இலக்கமுதற மின்னணுவியல் (டிஜிட்டல்) ெளங்களின் வவளிப்பெ்தடத் ென்தமயும் வெொறுப்புணர்வும் ெிற்கு அவசியம்.

- அவரவர் அந்ரைங்கம் மற்றும் ெங்கள் ெகவல்கதள கட்டுப்பெுத்தும் ெைகொரத்தை ஒவ்வொருவரும் வெறுகின்றனர். மனிை உரிதமகதள மீறும் நடவடிக்கைகள் அல்லது குற்றச்வசயல்களில் ஈடுெொை வதரயில் ெங்கள் ெகவல்கதள நீக்கும் உரிதமயும்கூட ெஇல் அடங்கும். இது ஒவ்வொருவரின் டிஜிட்டல் அதடயொளத்ெிற்கு அடிப்பெதடயும் இயல்ெதமவுமொக இருக்க வவண்டும். ெனிமனிை அந்ரைங்கம் மற்றும் மனிை உரிதமகதள இதணத்து, சமநிதலயில் ெொதுகொக்கும் சட்டக் கட்டதமப்புகள் ெிற்கு அவசியம்.

- ெங்களுக்கவக உரிய கலொச்சொர மற்றும் வமொழி அதடயொளம் கொக்கும் ெைகொரத்தை ஒவ்வொருவரும் வெறுகின்றனர். வமொழி, கலொச்சொரப் ென்முகத்ென்தமகதள உலொவ விடும் வவளியும், ஊடகங்கள்தளச் வசொந்ெமொக்கவும், கட்டுப்பெுத்ெவும்

வைதவயொன வொய்ப்பும் இஐற்கு அவசியம்.

- கைவல் றெரிமொற்றத் றெஐறன்களுடன் ஊடக ஞானத்தையும் வளர்க்கும் றைஐகொரத்தையும் ஒவ்வவொருவரும் வெறுஐின்றனர். அந்நை கலொச்சொரத்தெஐற்குப் வெொருத்தெமொன கலந்துதரயொடல், வசொல்லொடல், கவனித்துக் வகட்டல், றெஐறந்நை மனம், கூர்ந்நைஐயும் சிந்நைதனத் றெஐறன் முலையன இஐற்கு அவசியம்.
- அவரவர் டிஐிட்டல் ஊடகங்கதள டெமயாஐிக்கத் றைங்குத்தெடயற்ற மின்சொரம், மற்றும் நிதலயொன ஆற்றல்மூலொஐொரங்கதள அனுஐெஐஐக்கும் றைஐகொரத்தெ ஒவ்வவொருவரும் வெறுஐின்றனர். சூரிய சக்ஐெஐ, கொற்றின் ஆற்றல் வெொன்றவற்றெ யென்ஐெஐத்தும் றைவொழில் நுட்ஐெ வசைஐகள் இஐற்கு அவசியம்.
- மலிவொன, எளிஐெஐில் ஐிதடஐ்கும், ஐெஐொதுகொஐெஐொன, ஐெஐி மற்றும் வெொது டெவயொக சொஐெனங்கதள அனுஐெஐஐக்கும் றைஐகொரத்தெ ஒவ்வவொருவரும் வெறுஐின்றனர். வெொருஐொஐெஐொர வளங்கரும் அவற்றெ "கசஐஐனிஐஐச் சீரமைஐ்கும் டெரிமையும்" வெறுஐெல் இஐற்கு அவசியம்.

About the translator: David Balasingh, a retired Chief Educational Officer in Tamil Nadu, India, is a poet and a writer.